

<p>0.0 – 1.0</p>	<p>நீங்க சிங்களமா?</p> <p>ஓம். கலியாணம் கட்டியிருக்கிறது தமிழ் புள்ளைய.</p> <p>ஆ... சரி... சரி... இனி நீங்க...?</p> <p>நல்லொரு கதைதான்....</p> <p>அதுதான்....</p> <p>20 வயசு</p> <p>இந்த... ரெக்கோர்ட் பண்ணினத்துக்குப் பரவாயில்லயா?</p> <p>பரவாயில்ல மிஸ்</p> <p>ஆ... சரி. இந்த... தேவையான நேரத்துல ரெக்கோர்டிங்க நிறுத்துங்க. அப்போ....</p> <p>போட்டோ... போட்டோ எடுக்கலாமா?</p> <p>இல்ல. போட்டோ என்டா எடுக்க வேணாம் மிஸ்.</p> <p>வேணாம்...? சரி... சரி... பரவாயில்ல.... சத்தம் போடாம இருங்க.</p> <p>சத்தம் போடாம இருங்க எல்லாரும்...</p> <p>உங்களால ஏலும்தானே... இல்ல அவங்க சத்தம் போடமாட்டாங்க. நீங்கள்கள் சத்தம் போடமாட்டீங்கதானே...? ஆ... ரைட்... இந்த... உங்கட பெயரச் சொல்ல ஏலுமா? பரவாயில்லையா?</p> <p>பரவாயில்ல மிஸ். என்ட பேர் அத்தன வித்தானகே சமன் குமார.</p> <p>சமன் குமார... இனி... நீங்க எப்படி இந்த இடத்துக்கு வந்த?</p> <p>மிஸ்.. நான் இங்க வந்தது... நான் சின்ன வயசில இருந்தே இருந்தது... வளர்ந்தது... எல்லாம் அம்மம்மாட்டதான். அதாவது அம்மாவின்ற பக்கத்தில் உள்ளவங்க தமிழ் ஆக்கள்...</p> <p>ம்ம்.....</p> <p>அப்பா வந்து சிங்களம்...</p> <p>ம்ம்..... அப்படியென்டா... அவங்க விரும்பித்தான்.....?</p>
<p>1.0 – 2.0</p>	<p>ஸ்கூல் போற காலத்தில விரும்பித்தான் கலியாணம் கட்டியிருக்காங்க.</p> <p>அம்மா அப்பா எங்க... இங்கதானா?</p> <p>ஆ... அப்பா என்டா ரத்னபுரி. அம்மாதான் இங்க. அம்மா இறந்திட்டாங்க சின்ன வயசிலயே...</p> <p>அம்மா இங்க எங்க...?</p> <p>ஊரா...? ஊர்வந்து... தெனியாய. அப்பா வந்திட்டு... கொட்டபொல.</p> <p>ம்... எப்படி அவங்க சந்திச்சுக்கொண்டாங்க?</p> <p>அதாவது ஸ்கூல் போகிற காலத்தில அப்படித்தான் விரும்பிப் போயிருக்காங்க. அதுக்குப்பிறகு... இப்ப... மிச்சம் காலத்துக்குப்பின்ன... அவங்க...</p>

	<p><i>அப்படியென்டா... அவங்க விரும்பி... பிரச்சினை எதுவும் நடந்தில்ல...? வீடுகளில கலியாணம் கட்டுறத்துக்கு விருப்பப்பட்டிருக்காங்க?</i></p> <p>அப்படி ஒண்ணும் இல்ல மிஸ். அந்த ஆக்கள் கதச்சிப்பேசி... வீட்டுலயும் பேசி கலியாணம் கட்டியிருக்காங்க.</p> <p><i>கலியாணம் கட்டி... இங்கதானா வந்தது?</i></p> <p>அதாவது... இங்க இல்ல. அப்பாவினட வீட்டுக்கு.</p> <p><i>அப்பாவினட வீட்டுக்கு... ரத்னபுரியில...?</i></p> <p>இல்ல. அப்பாவினட ஊர்வந்து... இங்கதான். இப்ப இருக்கிறது ரத்னபுரியில.</p> <p><i>ஆ... இப்ப... இப்ப ரத்னபுர. சரி.. சரி... இனி... அப்படியென்டா... அதுக்குப்பிறகு... ஏன் அம்மம்மாக்கள்...? அம்மம்மா இங்கயா?</i></p> <p>அம்மம்மா இங்கயில்ல. அவ இருக்கிறது கொட்டபொல.</p> <p><i>ஆ... கொட்டபொல...? அப்படியென்டா... நீங்க இருந்தது... வளர்ந்தது இங்கதான்? ஏன்?</i></p> <p>அதாவது... நான் சின்ன வயசில இருந்தே...</p>
<p>2.0 – 3.0</p>	<p>சின்ன வயசில இருந்தே... 8 மாசத்தில இருந்தே இருந்து... வளர்ந்திருக்கிறது அம்மம்மாக்கிட்ட. அதாவது எனக்கு புரிஞ்சுகொள்ளக்கூடிய வயசுவரை நான் இருந்திருக்கிறது அம்மம்மாகிட்டத்தான். அதுக்குப்பிறகு அங்க இருந்திட்டுத்தான்... படிச்சி... இந்த...</p> <p><i>அப்படியென்டா... நீங்க ஸ்கூல் போனது இங்கதானா?</i></p> <p>இல்ல. கொட்டபொலைல மிஸ்.</p> <p><i>கொட்டபொல... அப்போ... இங்க... இந்த... இந்த... தோட்டத்துக்கு எப்படி வந்தீங்க?</i></p> <p>இங்க வந்தது மிஸ்... இப்போ இப்படித்தானே மிஸ்... இப்ப அந்த சின்னம்மா இருக்காதானே... அவ என்னில ஒரு பகுதி... அதாவது அம்மாவினட தங்கச்சி. அந்த முறையாலதான் நான் இங்க வந்தன்.</p> <p><i>அப்படியென்டா வந்து சின்னம்மா... அதாவது தோட்டத்தில... தோட்டத்துக்கு வந்தது... எதற்காக? இந்த வேலை செய்யிறத்துக்கா?</i></p> <p>இல்ல மிஸ். வேலை செய்யணும் என்று நெனச்சிட்டு நான் இங்க வரல்ல.</p> <p><i>ஆ... அப்போ மனைவி காரணமாகவா...? அப்படியா?</i></p> <p>அது வேறொரு பிரச்சின இருக்கு மிஸ். நான் அதை சொல்ல விரும்பல்ல.</p> <p><i>ஆஹ்... ஒக்கே... ரைட்... ரைட்... சரி. இப்ப இந்த ஆக்கள் இருக்கிற என்றத்தாலயா?</i></p> <p>இல்ல.</p> <p><i>இல்ல. நீங்க வேறொரு பிரச்சினையால சொல்ல விரும்பல்ல போல. சரி. பிரச்சின இல்ல. அப்போ... ஆமியில எப்படி சேர்ந்தீங்க?</i></p>

<p>3.0 – 4.0</p>	<p>அதுவந்து... இப்போ... 6 வருஷங்களுக்கு முன்னதான் ஆமியில சேர்ந்தது. இப்போ எனக்கு 28 வயசாகுது.</p> <p><i>ஏன் ஆமியில சேர்ந்தீங்க?</i></p> <p>நண்பர்களாலதான் இனி....</p> <p><i>நண்பர்கள் சேர்ந்தாங்க... அதால நீங்களும் சேர்ந்தீங்க...?</i></p> <p>ஓம்.</p> <p><i>எங்க நீங்க இருந்தீங்க?</i></p> <p>நான் இருந்த மிஸ் இந்த... கொழும்புல.</p> <p><i>ஆஹா... அப்போ ஏன் விலகினீங்க?</i></p> <p>விலகின என்று இல்ல இனி... கொஞ்சம் பிரச்சினைகள்தானே அந்தக் காலங்களில... அதனாலதான். சொல்ல விருப்பமில்ல மிஸ்.</p> <p><i>சரி... சரி... விலகியிருந்தீங்க.</i></p> <p>ஓம்.</p> <p><i>சரி. அப்போ மனைவிய எப்படி சந்திச்சீங்க நீங்க?</i></p> <p>மனைவிவந்து... இப்போ நான் இங்க வந்தது... சின்னம்மாவின்ட வீட்ட வந்த டைம்ல... இந்த... இந்த ஆக்கள் அண்ணன்மார்கள் அப்படி இங்க... இந்த இடத்தில கெஜட் ஒண்ணு செய்திருக்காங்க.</p> <p><i>ஆஹ...</i></p> <p>கெமரா... இயந்திர நிலையமொன்று அமைத்திருக்கு.</p> <p>ஓம்.</p> <p>அதேதான். அதில்தான் வந்து வேலை செய்தன். அப்படி வந்துதான் இந்த ஆக்கள்... அண்ணாமார் நண்பர்கள் ஆகிட்டாங்க என்னோட. அப்படி இருந்த ஆக்கள்... அப்படி விரும்பித்தான் கலியாணம் கட்டினது.</p>
<p>4.0 – 5.0</p>	<p><i>இப்போ கிட்டடியிலயா கலியாணம் கட்டினீங்க?</i></p> <p>ஓம் மிஸ்</p> <p><i>மனைவி எங்க வேலை செய்யிறா?</i></p> <p>மனைவியென்றா வீட்டிலதான் இருக்கா. வேலை செய்யிறில்ல.</p> <p><i>வீட்டிலதான் இருக்கிற... அப்படியென்டா... இப்ப உங்களின்ற எதிர்பார்ப்பு என்ன? நீங்க சொன்னீங்க இங்கயிருந்து நீங்க வெளியேறிப் போக இருக்கிறதாக... இந்தத் தோட்டத்தில இருந்து.</i></p> <p>ஓம் மிஸ். மிச்சம் நாட்களுக்கு எங்களுக்கு தோட்டங்களில இருக்க ஏலாதுதானே மிஸ். எனக்கென்டா விருப்பம் இல்ல. அதுதான்.</p> <p><i>ஓம். ஏன் விருப்பம் இல்ல தோட்டங்களில இருக்கிறத்துக்கு...?</i></p>

	<p>விருப்பம் இல்ல என்டு சொன்னா... அந்த ஆக்களுக்கு அடிமைகள் மாதிரிதானே இப்ப நாங்க வேலை செய்யிறது...</p> <p>ஓம்.</p> <p>அப்படி இருக்கிறத்துக்கு எனக்கு விருப்பமில்ல.</p> <p>சரி.</p> <p>அதனால் எங்களுக்கென்டே ஏதாவது இருக்கணும்தானே மிஸ் எதிர்காலத்துல...?</p> <p>ஓம்.</p> <p>அதனால் இப்ப இனிவரும் காலங்களில்... குழந்தையொண்டு அப்படி இருக்கும் காலத்தில... இப்படி இருக்கிறது எங்களுக்கு கஷ்டம். அதாவது... புள்ளைங்களுக்கு என்று ஏதேனுமொன்று இல்லாமல் போகுதே. அதனாலதான்.</p> <p>அப்படியென்டா... என்ன வகையான ஒன்றை... ? நீங்க உங்களின்ற பணத்தாலயா?</p> <p>ஓம்... ஓம் மிஸ்.</p> <p>நீங்க சேமிச்ச பணத்தினால நீங்க வேறு வீடொண்டு எடுத்திட்டுப் போயிடுவீங்க? அவிஸ்ஸாவெல்லைக்கு?</p> <p>அவிஸ்ஸாவெலை என்கிறது இந்த மாதிரியான ஊர்...</p> <p>ஆஹ்... மனைவியின்ட ஊர். சரி... சரி... இனி... அப்படியென்டா தோட்டங்களில இருக்கின்ற... தோட்டங்களில இருந்து போக ஏலும் அப்படி? அதுல பிரச்சின ஒண்ணும் இல்ல. அப்போ இந்த வீட்டுல எங்க இருக்கிற... அப்படியென்டா...?</p>
5.0 – 6.0	<p>அதாவது நான் இப்ப வேலை செய்யிறது இங்க.</p> <p>இந்தத் தோட்டத்தில?</p> <p>நிறுவனத்தில வேலை செய்யிறன்.</p> <p>ஆ... சரி.</p> <p>அதனால் இங்க இருக்க ஏலும். அதுவரைக்கும் இருக்க ஏலும்.</p> <p>அதுவரைக்கும் இருக்க ஏலும். இனி அந்த... இப்ப... உங்களப்போல... இன்னும் இளைய ஆக்கள் இருக்காங்களா இதை விட்டுட்டுப் போறத்துக்கு...?</p> <p>நிறையப்பேர் இருக்காங்க. அதாவது... இப்போ இங்கயிருந்து ஆறு... ஏழு பேர் மட்டுல போக இருக்காங்க. என்னன்டா... வெளிநாடுகளுக்குப் போறத்துக்கு ஆக்கள்... பொடியன்மார் கொஞ்சம்பேர் இருக்காங்க.</p> <p>ம்... அப்படியென்றா... இப்ப இளைய தலைமுறை இதனை விரும்பல்ல...? அதாவது இந்தமாதிரி இருக்கிறத்துக்கு...?</p> <p>இருக்கிறத்துக்கு யாரென்டாலும் விருப்பமில்லதானே மிஸ்?</p>

	<p>யாரென்டாலும் அப்படி... ஓம். அப்போ அப்படியென்டா... அவங்க தோட்டத்திலிருந்து போகப் போக..., தோட்டச் சொந்தக்காரங்க வாழ்க்கை முறைய இங்க மாத்துவாங்களா...? மக்கள்... என்ன இப்போ தேயிலைக் கொழுந்து பறிக்கிற என்றது பெரும்பாலும் கையால செய்ய வேண்டிய ஒண்ணுதானே... இயந்திரங்களால செய்ய ஏலாதே. இனி அதனால் மக்கள் வேணும். அவங்கள இங்க வெச்சிக்கொள்ளும்தானே...? அதனால் அவங்க போகப் போக அவங்களுக்கு என்னசரி...</p> <p>ஓம்... போகப் போக மிஸ்... இப்ப இப்படித்தானே மிஸ்... இங்கிருந்து குடும்பம் ஒண்ணு போறது என்றது... அதன் நஷ்டம் அந்த ஆக்களுக்குத்தான்.</p>
<p>6.0 – 7.0</p>	<p>ஓம்.</p> <p>இங்க வேலை செய்யிறத்துக்கு நிறுவனத்தில யாருமே இல்லையே... அதனால் இனி... ஏதாவது செய்வாங்க இனி அந்த ஆக்கள். கொஞ்சம் பேரின்ற சம்பளத்த கூட்டி... அப்படி ஏதாவது....</p> <p>நீங்கள் அப்படி ஏதேனும் எதிர்பார்ப்புக்கள வெச்சிருக்கீங்களா போகக்கொள்ள... அப்படி ஒண்ணும் இல்ல...?</p> <p>இந்த... இந்த... வேற ஆக்களுக்கு அப்படி இருக்குதோ தெரியல்ல... எனக்கென்டா இல்ல.</p> <p>உங்களுக்கு இல்லையே...</p> <p>அதாவது... நான் இங்கயிருந்து எப்படியும் போகத்தான் இருக்கேன். மிச்சம் காலத்துக்கு நான் இங்கயென்டா இருக்கமாட்டன்.</p> <p>இங்க உங்களுக்கு ஏதாவது பிரச்சின இருக்கா...?</p> <p>பிரச்சின எண்டு அப்படி ஒண்ணும் இல்ல மிஸ். பிரச்சின எண்டு... பிரச்சினைகளில சிக்கிக்கொள்ளில்ல. போறதில்ல. எனக்கு பிரச்சின வந்தும் இல்ல. இந்த....</p> <p>இப்ப நீங்க சிங்களம்... தமிழ் கலப்பொன்று. நீங்க கலியாணம் கட்டி இருக்கிறது....</p> <p>தமிழ்.</p> <p>இந்த... நீங்க சிங்களம் மாதிரியா இருக்கிறது...?</p> <p>ஓம். என்ட பௌத்த மதத்தத்தான் பின்பற்ற.</p> <p>நீங்க பௌத்த மதத்த பின்பற்றிங்க... அப்படியென்டா உங்கட மனைவி இந்த?</p> <p>இந்து.</p> <p>அப்போ... அதுபற்றி... அது ஒரு மாற்றமா உங்களுக்கு...? சும்மா வித்தியாசமான ஒன்றா... இல்ல? அது சாதாரணமான ஒண்ணு?</p>
<p>7.0 – 8.0</p>	<p>அதாவது... வித்தியாசம் ஒண்ணும்தான். ஆனாலும் இப்ப வந்திட்டு... மனைவியும் வந்திட்டு... இப்ப பௌத்த மதத்தத்தான் பின்பற்றாங்க. என்ன</p>

	<p>சொல்றன்டா... அவ இந்து என்டாலும் இப்ப என்ட பழக்கவழக்கங்களத்தான் அவவும்....</p> <p>ம்ம்..... அப்போ நீங்க ரெண்டுபேரும் கலியாணம் செய்யக்கொள்ள சம்பிரதாயப் பழக்கவழக்கங்கள ரெண்டு பக்கத்தாலயும் செய்தீங்களா?</p> <p>இல்ல மிஸ். என்ட பழக்கவழக்கங்கள் மட்டும்தான் செய்தது. ஆனாலும் கலியாணத்த என்டா பெரிசா எடுத்தன்.</p> <p>உண்மையாவா?</p> <p>ஓம்.</p> <p>ஆ... நல்லம்... ஆனாலும் இனி ஏன் மனைவியின்ட பழக்கவழக்கங்கள செய்யல்ல?</p> <p>இந்த... அந்த ஆக்களிற்ற வீட்டில....</p> <p>வீட்டில விரும்பல்ல... அத மட்டும் செய்யத்தான் விரும்பினாங்க...?</p> <p>ஓம்.</p> <p>இல்லயென்டா... மனைவி விருப்பம் என்டா... நீங்க அந்த முறையையும் செய்வீங்களா?</p> <p>அந்த முறையிலயும் செய்வன் மிஸ். ஏலாதே மிஸ்... அந்த ஆக்களயும் கீழ் நிலைல போட்றத்துக்கு ஏலாதே....</p> <p>ஓம்.</p> <p>அதனாலதான்.</p> <p>இனி... இப்ப நீங்க... இப்ப நீங்க தமிழ்... சிங்களம் ரெண்டு பக்கமும். உங்கட மனைவி தமிழ். அப்போ நீங்க இந்த... நாட்டில உள்ள நிலைமைய எப்படிப் பாக்குறீங்க...? நீங்க உங்கட பக்கத்தில இருந்து பாத்தா.....?</p> <p>என்ட பக்கத்தில இருந்து பாக்கக்கொள்ள மிஸ்... இப்படித்தானே... இப்ப...</p> <p>இப்ப நீங்க ஆமியில இருக்கையில் அப்படி எவ்வாறு அதைப் பாத்தீங்க...?</p> <p>ஆமியில இருந்த நாட்களில என்டா அப்படி இல்ல இனி...</p>
<p>8.0 – 9.0</p>	<p>அந்த நாட்களில கொஞ்சம் பிரச்சினதானே மிஸ்?</p> <p>ஓம்.</p> <p>அப்படி ஒண்ணும் இல்ல இனி.... இனபேதம் பாக்குறில்ல இனி...</p> <p>அப்படி என்டா...? ஆமியில உள்ளூக்க இருக்கையில்?</p> <p>ஓம்... அதாவது....</p> <p>இனபேதம் பாக்குறில்ல என்கிறது...?</p> <p>அவற்றையென்டா எங்கிட்ட கேட்க வேணாம் மிஸ். அவை பிரச்சினதானே... அதனாலதான்.</p>

	<p>ஆ... அதாவது... ஏதாவது சொல்ல ஏலுமான விசேட ஆக்கங்கள்... ஏதாவது சொல்ல ஏலுமான விசயங்கள்... என்ன இருக்குது? அந்தக் காலத்தில்... சொல்ல ஏலுமானது...?</p> <p>அந்தக் காலத்துல இனி... மிஸ்... நாங்க இனி... அந்த தடைவேலிகள் போட உதவி செய்றது... அப்படியான வேலைகள்தான் செஞ்சது.</p> <p>ஆமியில இருக்கையில?</p> <p>ஓம்.</p> <p>நீங்க கொழும்பில மட்டுமா இருந்தது?</p> <p>ஓம். கொழும்பில மட்டும்தான் இருந்தன்.</p> <p>இனி... ஆமியில இருந்து போன பின்னால... இந்த... அதாவது...</p> <p>போன பின்னால மிஸ்... நான் கொழும்பிலயே செக்குருட்டி கோஸ் ஒண்ணு செஞ்ச. அதுக்குப் பிறகுதான்... இந்த... இங்க சின்னம்மாவின்ட வீட்ட வந்து... அப்படி இருந்துதான் இவ்வ கலியாணம் செய்த. இப்ப கிட்டடியிலதான் நான் இங்க வந்தது. இங்க இப்ப வந்து 3 மாசம் மட்டுலதான்.</p> <p>அதுக்குப்புறகு நீங்க போறீங்க இப்ப...?</p>
<p>9.0 – 10.0</p>	<p>ஓம்.</p> <p>உங்களப்போல் இளைய ஆக்கள் இன்னும் போறத்துக்கு எதிர்பாத்திட்டு இருக்காங்க எண்டு நீங்க சொன்னீங்கதானே... ஏன் அவங்க போறாங்க? அதாவது... இங்க இருக்க ஏலாதா... அதாவது... ஏதாவது விஷேசமான காரணம் இருக்கா?</p> <p>அப்படி ஒண்ணும் இல்ல மிஸ். எந்தநாளும் இனி... இந்த ஆக்களுக்குத்தான் சம்பாதிச்சுக் கொடுத்திட்டு வாழ்ந்திட்டு இருக்கிற. எங்களுக்கெண்டு ஒரு இடம் இல்லாமப் போகுதே மிஸ் இதில இருக்கையில. அதுதான். எங்கட ஆக்களுக்கெண்டே ஏதாவது இருக்க வேணும். அதைச்செய்து இப்ப... நெறையப் பேர் இருக்காங்க கலியாணம் செய்தில்ல. அவங்களும் நெனைக்கிறாங்கதானே... கலியாணம் செய்ய முன்னால தமக்கும் ஏதாவது சம்பாதிச்சுக்கொள்ள வேணும்... தாங்களும் சந்தோசமாக இருக்க வேணும் எண்டு சொல்லி இந்த ஆக்களும் நெனைக்கிறாங்கதானே...</p> <p>உங்கட அப்பா இப்ப எங்க இருக்காரு? ரத்தினபுரியிலயா?</p> <p>அப்பா ரத்தினபுரியில.</p> <p>ஆ... அங்க உங்கட அண்ணாமார்... தம்பிமார் இருக்காங்களா?</p> <p>இல்ல. எனக்கு இருக்கிறது தங்கச்சிமார் 4 பேர்.</p> <p>அவங்க அப்பாக்கிட்டயா...? இங்கயா?</p> <p>இல்ல. எங்கிட்டத்தான் இருக்கிற. ஓராள்தான் இருக்கிற. கடைசி ஓராள் மட்டும்தான் இப்ப இருக்கிற. அடுத்த மூணு பேரையும் கலியாணம் செஞ்சு கொடுத்திட்டம்.</p> <p>ஆ... அப்படியா? அவங்களும் தோட்டங்களிலயா?</p>

	<p>ஓம்.</p> <p>எல்லாரும்?</p> <p>இல்ல. இங்க... அதாவது... கலியாணம் செஞ்சு கொடுத்தது எல்லாரையும் பெரிய இடங்களுக்குத்தான்.</p> <p>ஆ...</p> <p>ஓராள் கொழும்பில கலியாணம் கட்டியிருக்கா. அடுத்தவ ரத்தினபுரியில. ஓராள் தெனியாயைல.</p>
<p>10.0 – 11.0</p>	<p>ஆ... சரி... சரி... அப்படியென்டா நீங்க போகேக்க இவவயும் கூட்டிட்டுப் போவீங்களா?</p> <p>ஓம் மிஸ். இவவ வெச்சிட்டுப் போக ஏலாதே.</p> <p>இப்ப இந்த... பிரைவட் தோட்டம் ஒண்ணுதானே இது...? பிரைவட் தோட்டத்துக்கும் ஏனைய தோட்டங்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கா?</p> <p>வித்தியாசம் என்டு இருக்கிறது... அதாவது மிஸ்... இப்படித்தானே... இப்ப இதுக்கு அடுத்த பக்கம் இருக்கிறது அரசாங்கத்துட தோட்டம்.</p> <p>ஓம்.</p> <p>பிரைவட் தோட்டத்துக்கென்டு இருக்கிறது இது மட்டும்தான்.</p> <p>ஓம். என்ன வித்தியாசம்? அதாவது... அரசாங்கத்தினட் தோட்டத்தில யூனியன் ஒண்டுல சேரலாமா? என்ன அது...?</p> <p>ஓம். அந்த எல்லா... எல்லாமே இருக்குது மிஸ். இப்ப அரசாங்கத்தினட் தோட்டத்தில வந்திட்டு... யூனியன்... எல்லாமே இருக்குதுதானே... இப்ப இதுல வந்திட்டு அப்படி இல்ல.</p> <p>ம்ம்... அப்படியென்டா... பிரைவட் தோட்டங்களில...?</p> <p>ஓம்.</p> <p>இங்க உங்கள்களுக்கு யூனியன் நடாத்த ஏலாது? இருக்குதா?</p> <p>அப்படி ஒண்ணும் இல்ல. நடாத்தவும் ஏலும் இனி. சில ஆக்கள் அவற்றுக்குப் போறத்துக்கும் விருப்பம் இல்லாததால இருக்காங்க.</p> <p>ஏன் விருப்பம் இல்ல?</p> <p>அவற்றுக்குப் போய் மிஸ்... அவற்றுக்குப் போறது எங்கிறது இதன்... இவற்றச் செய்துகொள்றதுக்கு கஷ்டம்தானே இந்த ஆக்களுக்கு? இங்க இருந்திட்டு செய்யக் கஷ்டம்தானே... அதுதான்.</p> <p>ம்... வேற ஓராள்... அவங்கட வீடுகளில இருந்துகொண்டு அவற்றுக்குப் போவதற்கு கஷ்டம்?</p> <p>ஓம்.</p> <p>அப்போ வெளியில போட்றத்துக்கும்... (தெளிவில்லை)</p>

<p>11.0 – 12.0</p>	<p>இப்ப... இதிலயே இருந்து... இல்ல... அந்த ஆக்களிட்டுப் போய் எங்கட ஆக்கள் அதைப் போட்ட பின்னால... அந்த ஆக்கள் வேற மாதிரிதானே நெனைப்பாங்க? அந்தா... அதுதான் கேஸாயிருக்கு.</p> <p><i>வேறு என்ன உங்களுக்கு சொல்ல இருக்கிறது? சொல்ல விரும்புறத்துக்கு வேறு ஏதாவது இருக்கா? நீங்க சொல்ல விரும்பாத நெறைய விசயங்கள் இருக்கே... அதனாலதான் கேட்டன். ஓம்... உங்கட வாழ்க்கையில்...?</i></p> <p>என்ட வாழ்க்கையில் என்டா... நெறைய விசயங்கள்... விருப்பமில்லாத விசயங்கள் இருக்கு சொல்றத்துக்கு.</p> <p><i>உங்கட வாழ்க்கைக்கு... ஏனைய ஆக்களுக்கு... உங்கட அனுபவத்தில்... அடுத்த ஆக்களுக்கும் சொன்னா... இது அவங்களுக்கும் பிரயோசனப்படும் எண்டு சொல்றத்துக்கு ஏதாவது இருந்தா... உங்கட அனுபவம்...</i></p> <p>நான் நெறைய விசயம் சொல்லியும் இருக்கன். ஆனாலும் அந்த ஆக்கள் அவற்றை மிச்சம் தூரத்துக்கு எடுக்கமாட்டாங்களே மிஸ்... இப்ப அதுதான் பிரச்சினயா இருக்கிற.</p> <p><i>நாங்க ரெக்கோட் பண்ணல்ல என்டா சொல்லுவீங்களா? அதுதானா பிரச்சின?</i></p> <p>இல்ல மிஸ்.</p> <p><i>சரி... சரி... சரி... அப்படியென்டா. அப்படியென்டா... எங்களுக்கு இதுக்கு மேல கேக்குறத்துக்கு ஒண்ணும் இல்லயே...</i></p> <p>மன்னிச்சிடுங்க மிஸ். புள்ளைங்க இருக்காங்கதானே... அதுதான்.</p> <p><i>இல்ல. பரவாயில்ல. பரவாயில்ல. பிரச்சின இல்ல.</i></p>
<p>12.0 – 13.0</p>	<p><i>இல்ல. விருப்பம் என்டா சொல்ல ஏலும்... சரி அப்படி என்டா... வேறு சொல்றத்துக்கு ஒண்ணும் இல்லயே...</i></p> <p>ஆ... வேறயென்டா சொல்றத்துக்கு ஒண்ணும் இல்ல இனி... எங்களால...</p> <p><i>இங்க... இந்த வாழ்க்கை முறை பத்தி... நீங்க காண்கிற மாதிரிக்கு சொல்ல ஏலும் என்டா... இங்கைய வாழ்க்கை முறை பத்தி?</i></p> <p>இங்கைய வாழ்க்கை முறை வந்திட்டு மிஸ்... இந்த.. இப்ப இங்க உள்ள ஆக்கள் கொஞ்சமானாலும் சந்தோசமா இருக்காங்க. பொய் சொல்லி பயனில்ல. சந்தோசமா இருக்காங்க.</p> <p><i>ஓம்.</i></p> <p>எனக்கு இதைவிட சந்தோசம்... எனக்கெண்டு ஏதாவது வாங்கிக் கொண்டாத்தான்.</p> <p><i>அதுதானா மக்களுக்கு இருக்கின்ற பெரிய பிரச்சன?</i></p> <p>பிரச்சின என்கிறது மிஸ்... ஒவ்வொரு ஆக்களுக்கும் ஒவ்வொரு பிரச்சின இருக்குது.</p> <p><i>என்ன வகையான பிரச்சின இருக்குது?</i></p>

	<p>இந்த நேரத்தில் இனி எனக்கு சொல்லத் தெரியல்ல. இப்ப எனக்கு வேறு பிரச்சின இருக்குது. மிஸ்ஸுக்கு வேற பிரச்சின இருக்குது.</p> <p>இல்ல... ஒருமித்த பிரச்சின...? அதாவது... எல்லாருக்கும் தாக்கம் செலுத்துற விசயங்கள்...?</p> <p>எல்லாருக்கும் தாக்கம் செலுத்துற விசயம் எங்குறது... இந்த தோட்டத்துல அப்படிப் பாக்கிறன்டா... அந்த சம்பள கேஸ்தான் கொஞ்சம்...</p> <p>சம்பளம்... சம்பளம் குறைவா இருக்குறது...?</p> <p>சம்பளம் குறைவா இருக்குற கேஸ் ஒண்ணு இருக்கு. இந்த... அப்படி... அப்படி ஒவ்வொரு பிரச்சினைகள் இருக்கு மிஸ்...</p> <p>டொயிலட் வசதிகள் அப்படி... பிரச்சின ஒண்ணும் இல்லையே...?</p> <p>ஆ... அவையென்டா பிரச்சின ஒண்ணும் இல்ல. பிரச்சின ஒண்ணு இருக்குது...</p>
<p>13.0 – 14.0</p>	<p>இங்க பிரச்சினயாக இருக்கிறது தண்ணிதான்...</p> <p>தண்ணிதான்... தண்ணிப் பிரச்சினதான் இல்லயா... அப்படியென்டா ஏனைய... ஏனைய அந்த... புள்ளைங்களின்ட ஸ்கூல் அப்படி... அது எப்படி இருக்குது...?</p> <p>ஸ்கூல் வந்து மிஸ்... இங்க மிச்சம் புள்ளைங்க ஸ்கூலுக்குப் போறாங்க. இந்த... இந்த புள்ளைங்க எல்லாருமே ஸ்கூலுக்குத்தான் போறாங்க.</p> <p>இவ போறில்லயா ஸ்கூலுக்கு...?</p> <p>இவ போறில்ல. இவ இங்க இல்ல.</p> <p>மிச்சம் மோசம்.</p> <p>இவ இப்ப வெளியில... சமூகத்தில் வந்து வேறமாதிரி இருக்கிற இப்ப... அந்த சாதாரணமா ரெண்டு மூணு பேர் இருக்கிற இங்க ஸ்கூலுக்குப் போகாம சின்னப் புள்ளைங்க கொஞ்சம். ஸ்கூலுக்குப் போற என்கிறது... சிங்கள ஸ்கூலுக்குத்தான் போறது இனி...</p> <p>இனி உங்களுக்கு சிங்கள... தமிழ் வித்தியாசம் இல்லையே... ஆமியில இருக்கையையும் வித்தியாசம் ஒண்ணு இல்லையே....</p> <p>அப்படி இல்ல மிஸ்.</p> <p>இப்பவும் இல்ல?</p> <p>எப்பவுமே அப்படி வெச்சிக்கொள்ள நான் விருப்பம் இல்ல மிஸ்.</p> <p>ஓம். உண்மை. இல்ல... சில சமூகங்கள் செல்வாக்குச் செலுத்துதுதானே...</p> <p>ஓம். அதுவும் உண்மதான். ஒரு பக்கத்தால பாக்கைல அதுவும் அப்படித்தான். அப்படி என்டாலும் நான் என்டா... அப்படி இல்ல. அதாவது... எங்கிட்ட அப்படி ஒண்ணுமில்ல. இனபேதம் பாக்குறயில்ல. எல்லாரோடும் ஒரேமாதிரி இருக்கிற.</p>

14.0 – 15.0	<p>ஆனாலும் அப்படி பாக்கல்ல என்டாலும்... வேற... இந்த சமூகத்தில ஒரு பிரச்சின என்டா... உங்களப் பாக்குற பார்வ வேறுதானே... அப்படி உங்களுக்கு ஒருபோதும் விளங்கியில்லயா எந்த... (தெளிவில்ல)</p> <p>அந்தமாதிரி என்டா விளங்கில்ல மிஸ்... சில இடங்களுக்குப் போன பின்னால அப்படி கேஸ் ஆகியிருக்கு. நெறைய இடங்களில. நான் இனி அவற்ற கணக்கெடுக்குற இல்ல.</p> <p>சரி... அப்படியென்டா மிக்க நன்றி.</p>
-------------	---